



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை
அதிவிசேஷமானது

අංක 2493/39 - 2026 ජුනි 18 වැනි ඉහළපත්ති - 2026.06.18
2493/39 ஆம் இலக்கம் - 2026 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆந் திகதி வியாழக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கம் கொண்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டம்

1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் உப பிரிவு 4(1) மற்றும் 14 ஆவது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆவது பிரிவின் கீழ் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய அநுர குமார திசாநாயக்க ஆகிய என்னால் பின்வரும் விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.

அநுர குமார திசாநாயக்க
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்,
கொழும்பு 01,
2026, யூன் 18.

ஒழுங்குவிதிகள்

- இவ் ஒழுங்குவிதிகள் "2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்" என அழைக்கப்படும்.
- இவ் ஒழுங்குவிதிகளின் நோக்கமானது, இறக்குமதிக் கொடுக்கல் வாங்கல்களுக்காக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் வெளிச் செல்லும் பணப்பரிமாற்றங்களை மிகவும் வினைத்திறனாக கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும் வலுப்படுத்துவதாகும்.



3. 2012, சனவரி 02 ஆம் திகதிய 1739/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் பின்னர் திருத்தம் செய்யப்பட்ட, 2011 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க விசேட இறக்குமதி உரிமங்கள் மற்றும் கொடுப்பனவு முறை ஒழுங்குவிதிகள் இத்தால் மேலும் திருத்தம் செய்யப்படுகின்றன.

4. 2012, சனவரி 02 ஆம் திகதிய 1739/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 4 ஆம் ஒழுங்குவிதி இத்தால் இரத்துச் செய்யப்படுவதுடன், அதற்குப் பதிலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதி மாற்றீடு செய்யப்படுகின்றது;

"4 அனைத்து வங்கிகளினாலும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் தனித்துவமான இலக்கமொன்று வழங்கப்படல் வேண்டும் என்பதுடன், அவ்வாறு வழங்கப்பட்ட இலக்கத்திற்கு அமைவாக அல்லது அதன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் பின்வரும் தகவல்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தகவல்களும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிக்கப்படல் வேண்டும்:

அ) குறித்த பணமனுப்புநரின் (இறக்குமதியாளரின்) செல்லுபடியாகும் வரி செலுத்துனர் அடையாள இலக்கம்;

ஆ) பணமனுப்புநரின் (இறக்குமதியாளரின்) முகவரி;

இ) பயனாளியின் முகவரி;

ஈ) பயனாளியின் கணக்கு இலக்கம்;

உ) வங்கி குறியீடு;

ஊ) கிளைக் குறியீடு;

எ) வெளிநாட்டு நாணய வகை மற்றும் தொகை;

ஏ) கொடுப்பனவு முறை;

ஐ) ஒப்படைப்பு நிபந்தனைகள்;

ஒ) பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட திகதி;

ஓ) புரொபோர்மா விலைப்பட்டியல் இலக்கம்; மற்றும்

ஔ) பொருட்கள் பற்றிய விபரம்"

5. 2012, சனவரி 02 ஆம் திகதிய 1739/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 8(3) ஒழுங்குவிதிக்கு உடனடியாக அடுத்து 8(4) ஒழுங்குவிதி இத்தால் உட்சேர்க்கப்படுவதுடன், அது பின்வருமாறு வாசிக்கப்படல் வேண்டும்;

"8(4) மேலே (1), (2) மற்றும் (3) இல் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தாலும், முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளரொருவர் முற்கொடுப்பனவை மேற்கொள்வதற்குத் தகைமையுடைய இறக்குமதியாளராக இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும்."

6. உரிய இறக்குமதியாளர், மேலே குறிப்பிடப்பட்ட 8(4) ஆம் ஒழுங்குவிதிக்கு இணங்க இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் இறக்குமதியாளரொருவராக முறையாகப் பதிவு செய்யவில்லையெனில், வணிக வங்கிகளினால் பொருட்கள் இறக்குமதிக்காக எந்தவொரு முற்கொடுப்பனவும் மேற்கொள்ளப்படக் கூடாது.

7. இவ் ஒழுங்குவிதிகளின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு, வணிக வங்கிகளுக்கு அல்லது வேறு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கு "செயற்பாட்டு ஆலோசனைகள்" வழங்கப்பட வேண்டும்.

8. இவ் ஒழுங்குவிதிகள் 2026, யூன் 19 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.

ECG 06 - 0077